

பெண் உத்யாஜம் கும்ப பன்னிகள் [2025-2026]

தமிழ் கிரண்டாம் பொடி

வகுப்பு: நான்கு

ஜினை மாதம் பாடப்படுதல்

தலைப்புகள்:

- \* வெற்றிவேற்கை [பாடல்]
- \* காவல்
- \* இணைப்புச் சொற்கள் } இனக்கணம்
- \* அகர குறி [Refer the text book pg.no: 43]

\* வெற்றி வேற்கை [பாடல்]

I வினா- விடை

① ஆஸமரத்தின் விதை வளர்ந்து எவ்வாறு பயன்படுவதாகப் பாடலில் கூறப்படுகிறது?

விடை: ஆஸமரத்தின் சிறிய விதை வளர்ந்து பெரிய மரமாக திரும்பும் பொழுது, அதன் நிழலில் நான்ணகப் படைகளுடன் மண்ணையும், மற்றவர்களுடன் சேர்ந்து, தங்குமளவிற்கு பயன்படுவதாக கிப்பாடலில் கூறப்படுகிறது.

2. தென்னிய ஆலின் ---- என்ற பாடலின் மையக் கருத்து யாது?

விடை: "நாம் செய்யும் உதவி சிறியதாக இருப்பினும், அது மற்றவர்களுக்கு மிகப் பெரிய பயணாத் தரும்" என்பதே தென்னிய ஆலின் என்ற பாடலின் மையக்கருத்து ஆகும்.

நிரப்புக:-

1. ஒரு செயல் நிகழும் நேரத்தைக் குறிப்பது  
காலம் எனப்படும்.

2. வினைச் செயல் காலத்தைக் காட்டும்.

3. காலம் மூன்று வகைப்படும்.

அவை:

1. இறந்தகாலம்

2. நிகழ்காலம்

3. எதிர்காலம்

4. ஒரு செயல் நடந்து முடிந்ததைக் குறிப்பது  
இறந்தகாலம் எனப்படும்.

[எ.கா] நான் உணவு உண்டேன்.

5. ஒரு செயல் நடந்து கொண்டிருப்பதைக் குறிப்பது  
நிகழ்காலம் எனப்படும்.

[எ.கா] நான் உணவு உண்கிறேன்.

6. ஒரு செயல் நடக்க போவதைக் குறிப்பது  
எதிர்காலம் எனப்படும்.

[எ.கா] நான் உணவு உண்பேன்.



\* கிணைப்புச் சொற்கள் (கிளக்கணம்)

நிரப்புக:

1. கிணைப்புச் சொற்களை கிணைக்கப் பயன்படும் சொற்கள் கிணைப்புச் சொற்கள் ஆகும்.
2. கிணைப்புச் சொற்கள் சில: அதனால், ஆகவே, ஆனால், எனினும், ஆகையால், எனவே.

\* அகர குறியி

[Refer the text book pg.no: 43]

X